

## தமிழகத்தின் நிதித் திறனை மேம்படுத்த கியர்னி ஆய்வு அறிக்கை பரிந்துரை

கியர்னி நிறுவனம் வெளியிட்ட 'தமிழ்நாட்டின் நிதிச் சந்திப்பு' என்ற ஆய்வறிக்கையில் மாநிலத்தின் வருவாய் மேலாண்மை மற்றும் நிதித் திறன் குறித்த பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

நிதித் திறன் என்பது ஒரு அரசு தனது பொருளாதார வளங்களிலிருந்து மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிச் செலவினங்களை மேற்கொள்ள வருவாயைத் திரட்டும் திறன் ஆகும்.

### முக்கியச் செய்திக் குறிப்புகள்

- **கியர்னி** ஆலோசனை நிறுவனம் 'தமிழ்நாட்டின் நிதிச் சந்திப்பு' என்ற தலைப்பிலான விரிவான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை **₹78,324 கோடியாக** உள்ளதாக இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
- தமிழகத்தின் மொத்தக் கடன் பொறுப்புகள் **₹10 லட்சம் கோடி** என்ற அளவைக் கடந்துள்ளது.
- மாநிலத்தின் சொந்த வரி மற்றும் மாநில மொத்த உற்பத்தி விகிதம் (Own-tax-to-GSDP) **5.45%** ஆக உள்ளது.
- பிற பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் வருவாய் வசூல் மற்றும் செலவினங்களின் செயல்திறனை மேம்படுத்துவதே முக்கியத் தேவையாக உள்ளது.
- வரி வசூல் இடைவெளிகளைக் குறைப்பதன் மூலம் ஆண்டுக்கு **₹1.2 லட்சம் கோடிக்கும்** அதிகமான கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்ட முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

### உங்களுக்குத் தெரியுமா...!?

நிதி ஒழுக்கத்தைப் பேணவும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தவும் **தமிழ்நாடு நிதிப் பொறுப்புடைமைச் சட்டம் 2003**-ல் இயற்றப்பட்டது.

இந்திய அரசியலமைப்பின் 293-வது பிரிவு மாநில அரசுகளின் கடன் வாங்கும் அதிகாரங்கள் மற்றும் வரம்புகளைக் கையாள்கிறது.

மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான வரிப் பகிர்வைப் பரிந்துரைக்க இந்திய அரசியலமைப்பு பிரிவு 280-ன் கீழ் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை **நிதிக் குழு** அமைக்கப்படுகிறது.

2026-2031 காலகட்டத்திற்கான வரிப் பகிர்வு பரிந்துரைகளை வழங்க **16-வது நிதிக் குழு**வின் தலைவராக டாக்டர் **அரவிந்த் பனகாரியா** நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் சொந்த வரி வருவாயில் (SOTR) மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST), பெட்ரோலியம் மற்றும் மது மீதான வாட் வரி, முத்திரைத் தாள் கட்டணம் மற்றும் வாகன வரி ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

அரசின் அன்றாட **நிர்வாகச் செலவுகள்** அதன் வருவாய் வரவுகளை விட அதிகரிக்கும் நிலையை **வருவாய்ப் பற்றாக்குறை** குறிக்கிறது.

மத்திய-மாநில அரசுகளின் நிதி மற்றும் நிர்வாக உறவுகளை ஆராய **1969**-ல் தமிழ்நாடு அரசால் **ராஜமன்னார் குழு** அமைக்கப்பட்டது.

**நினைவு அட்டை**

தமிழ்நாடு நிதிப் பொறுப்புடைமைச் சட்டம் 2003-ல் இயற்றப்பட்டது; அரசியலமைப்பு பிரிவு 293 மாநிலங்களின் கடன் வரம்புகளைக் குறிக்கிறது.

பாடத்திட்ட தொடர்பு: குரூப் 1, குரூப் 2 மற்றும் 2A முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளுக்கான தமிழகப் பொருளாதாரம், பொதுக்கடன் மேலாண்மை மற்றும் நிதிப் பகிர்வு தொடர்பான வினாக்களுக்குப் பயன்படும்.

**இலவச பள்ளிப் புத்தகங்கள்**

எஸ்ஸார் அகாடெமி தளத்தில் பள்ளிப் பாடப்புத்தகங்களை இலவசமாகப் படித்துப் பயிற்சி பெறுங்கள்.

பள்ளிப் புத்தகங்கள்: [essaaracademy.in/school-books](https://essaaracademy.in/school-books)